

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

அரநாயக்க பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, காசுப்பாய்சல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் பொருண்மையான கணக்கீட்டுக் கொள்கைகளிற்குரிய தகவல்களும் உள்ளடங்கலாக நிதிக்கூற்றுக்களிற்கான குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 இலக்க பிரதேச சபை சட்டத்தின் 172(1) உபபிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 10(1) உபபிரவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புகள் இவ்வறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து, நிதிக் கூற்றுக்கள் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு அரநாயக்க பிரதேச சபையின் நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச்செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல் என்பன பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க உண்மையானதும் நியாயமானதுமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இவ்வறிக்கையின் 1.6 பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இந்த கணக்காய்வு நியமங்கள் தொடர்பாக எனது பொறுப்பு, இந்த அறிக்கையின் நிதிக்கூற்றுக்கள் மீதான கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவம் மற்றும் தொடர்புடைய கட்டுப்படுத்தும் தரப்பினரின் பொறுப்புக்கள்

இந்த நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்தல் மற்றும் நியாயமாக முன்வைத்தல் மற்றும் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றதாக நிதிக்கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் தேவையான உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடும் செயற்பாடுகள் தொடர்பாக பரீட்சிக்கும் பொறுப்பு, கட்டுப்படுத்தும் தரப்பினரால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 16(1) உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்க கூடிய வகையில் தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரியவாறு புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்ல வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப் பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக் கொள்வதற்காகவேயன்றி நிறுவகத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை

நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரிசீலிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- பிரதேச சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைமுறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- பிரதேச சபையின் கட்டுப்பாட்டு சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்து மூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் நிறுவனம் இணங்கியிருந்ததா என்பதும்,
- அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் சிக்கனமாக, வினைத்திறனாக மற்றும் ஆக்கபூர்வமாக காலவரையறைகளினுள் மற்றும் உரிய சட்ட விதிகளிற்கு இணங்க பெறுகை செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 ஏனைய சட்டத்தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் உள்ளடங்குகின்றன.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(எ) பிரிவில் குறிப்பிடப்படும் தேவைப்பாடுகள் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் நேரொத்துள்ளன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(எ) பிரிவில் குறிப்பிடப்படும் தேவைப்பாடுகள் பிரகாரம் முன்னைய ஆண்டின் நிதிக்கூற்றுக்கள் தொடர்பில் என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் செயற்படுத்தப்பட்டிருந்தன.

1.6 நிதிக்கூற்றுக்கள் தயாரிப்பது தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டு குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

- (அ) அலுவலகத்தின் ஆவணக் காப்பகத்தை 2025 ஆண்டில் ஐரன்ல் சொத்துக்களை திருத்தும் போது ரூபா 407,716 இனை குறிப்பு மூலம் சரி சரியாக கணக்கீடு செலவிட்டு பொருத்தியிருந்த புத்தக செய்ய நடவடிக்கை செய்ய வேண்டும் இராக்கையின் பெறுமதி தளபாடங்கள் மற்றும் எடுப்பதென.

பொருத்துகளாக கணக்கீடு செய்யாததன் காரணமான நடைமுறையல்லாத சொத்துக்கள் மற்றும் மூலதனக் கணக்கிற்கு வருமானத்தினால் பங்களிப்புச் செய்யும் கணக்கில் மீதி அப் பெறுமானத்தால் குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தது.

- (ஆ) டெக்டர் மற்றும் டேலர் ஒன்றின் பெறுமதி ரூபா 2025 ஆண்டில் இறுதிக் சொத்துக்களை 426,128 இனை கணக்கீடு செய்யாத கணக்குகளை சரியாக கணக்கீடு காரணத்தால் நடைமுறையல்லாத தயாரிக்கும் போது சரி செய்ய வேண்டும் சொத்துக்கள் மற்றும் மூலதனக் கணக்கிற்கு செய்ய நடவடிக்கை வருமானத்தினால் பங்களிப்புச் செய்யும் எடுப்பதென. கணக்கில் மீதி அப் பெறுமானத்தால் குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தது.

1.6.2 கணக்கிணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள் அல்லது அறிக்கைகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) பல்வேறு முற்பணங்களிற்குரியதாக முன்னைய வித்தியாசத்திற்கு மீளாய்வாண்டு இறுதியில் ஆண்டுகளிலிருந்து காரணத்தை நிதிக்கூற்றுக்கள் பிரகாரம் மீதி மற்றும் முன்கொண்டு வரும் இனங்கண்டு தீர்க்க அட்டவணை பிரகாரம் மீதியொன்றாகும். அதற்குரிய வேண்டும். மீதிகளிக்கிடையில் ரூபா 330,619 ஆன வவுசர்கள் மற்றும் பற்றுச் சீட்டுக்களை கண்டறிய முடியாதென.		
(ஆ) நிதிக்கூற்றுக்கள் பிரகாரம் மீளாய்வாண்டு அட்டவணைகள் வித்தியாசத்திற்கான இறுதியில் நடைமுறையல்லாத தயாரித்ததன் பின்னர் காரணங்களை சொத்துக்களின் மீதி ரூபா 222,541,888 வித்தியாசத்திற்கான கண்டறிந்து சரி ஆன போதும், பண்டக கணிப்பீட்டு காரணத்தை கண்டறிய செய்ய வேண்டும். அறிக்கையின் பிரகாரம் அது ரூபா நடவடிக்கை எடுப்பதென. 227,999,707 ஆனதால் ரூபா 5,457,819 ஆன வித்தியாசம் நிலவியது.		

1.6.3 தொங்கல் கணக்கு

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
1997 ஆண்டு முதல் நிலவிவரும் ரூபா 2025 ஆண்டு இறுதி தொங்கல் கணக்கின் 631,350 ஆன தொங்கல் கணக்கின் கணக்குகள் தயாரிக்கும் மீதியை தீர்பதற்கு மீதியை மீளாய்வாண்டினுள்ளும், போது சரிசெய்ய நடவடிக்கை எடுக்க தீர்திருக்கவில்லை நடவடிக்கை எடுப்பதென. வேண்டும்.		

1.7 இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்கள் என்பவற்றுடன் இணங்காமைகள்

சட்டங்கள், விதிகள், இணக்கமின்மைகள் சபையின் கருத்துரை பரிந்துரை
பிரமாணங்கள்
என்பவற்றின்
தொடர்பு

- (அ) இலங்கை சனநாயக 02 ஆண்டுகளை விஞ்சியிருந்த 2025 ஆண்டினுள் நிதிப்பிரமாணம்
சோசலிச குடியரசின் ரூபா 1,302,420 ஆன 85 கைப்பு தீர்ப்பதற்கு பிரகாரம்
நிதிப்பிரமாணம் மீதிகளை தீர்த்திருக்கவில்லை. முடியுமான அளவை நடவடிக்கை எடுக்க
571(2) தீர்ப்பதென. வேண்டும்.
- (ஆ) உள்வாங்கி 03 மயானங்களில் அனுமதியற்ற குறித்த வழிகாட்டி
மறுசீரமைப்பு வதிவாளர்கள் ஆதனங்களின் கோவையின்
சுற்றறிக்கை குடியேறியுள்ளதாக உடமையை பிரகாரம்
வழிகாட்டி வெளிப்படுத்தப்பட்டிருந்த சுவீகரித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க
கோவையின் போதும், அக் காணிகளில் நடவடிக்கை வேண்டும்.
இலக்கம் 08.2010 உடமையை சுவீகரித்துக் எடுப்பதென.
சுற்றறிக்கையின் கொள்ள தேவையான
07(ஐஏ) பந்தி நடவடிக்கை
எடுத்திருக்கவில்லை.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்கள் பிரகாரம் 2024 திசம்பர் 31 திகதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை விஞ்சிய வருமானம் ரூபா 19,867,016 ஆனதுடன், அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவை விஞ்சிய வருமானம் ரூபா 22,255,358 ஆனது.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 மதிப்பிடப்பட்ட வருமானம், பில்லிட்ட வருமானம், சேகரித்த வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

சேயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கு மற்றும் கடந்த ஆண்டிற்குரியதாக மதிப்பிடப்பட்ட வருமானம், பில்லிட்ட வருமானம், சேகரித்த வருமானம் மற்றும் நிலுவை வருமானம் பற்றிய தகவல்கள் பின்வருமாறு

வருமான மூலங்கள்	2024				2023			
	மதிப்பிடப் பட்ட வருமானம்	பில்லிட்ட வருமானம்	சேகரித்த வருமானம்	திசெம்பர் 31 திகதி மொத்த நிலுவை	மதிப்பிடப் பட்ட வருமானம்	பில்லிட்ட வருமானம்	சேகரித்த வருமானம்	திசெம்பர் 31 திகதி மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
வீதவரி மற்றும் வர	2இ442இ031	2இ642இ064	2இ614இ043	28இ021	2இ380இ628	2இ820இ234	2இ699இ188	121இ046
வாடகை	4இ853இ950	11இ128இ583	1இ270இ159	35இ025	6இ674இ950	3இ084இ340	3இ072இ377	11இ963
அனுமதிப்பத் திர கட்டணம்	1இ059இ414	1இ272இ259	1இ272இ259	-	773இ170	1இ113இ081	1இ099இ581	13இ500
ஏனைய வருமானம்	10இ658இ020	4இ974இ032	4இ974இ031	_____	5இ848இ982	7இ466இ209	7இ466இ209	_____
	<u>19இ013இ415</u>	<u>20இ016இ938</u>	<u>10இ130இ492</u>	<u>63இ046</u>	<u>15இ677இ730</u>	<u>14இ483இ864</u>	<u>14இ337இ355</u>	<u>146இ509</u>

2.2.2. வருமான சேகரிப்பின் செயலாற்றுகை

சபையின் வருமானங்களையும் சேகரிக்கும் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புக்கள் கீழே தரப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

- (அ) மீளாய்வாண்டு இறுதியில் அறவிட வேண்டிய நிலுவை வீதவரி மீதிகளிலிருந்து ரூபா 80,477 இனை 2025 மார்ச் 31 வரையும் அறவிடப்பட்டிருக்கவில்லை. அவ்வாறே, 05 ஆண்டுகளிற்கு ஒரு முறைவீதவரி ஆதனங்களை மதிப்பீடு செய்ய வேண்டிய போதும், 2011 ஆண்டிற்கு பின்னர் மீண்டும் மதிப்பீடொன்று மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
- (ஆ) இரண்டு ஆண்டுகளை விட பழைமையான நிலுவை வீட்டு வாடகை ரூபா 109,015 இனை மீளாய்வாண்டு இறுதி வரையும் அறவிடப்பட்டிருக்கவில்லை.

அறவிட நிலுவை வருமானம்
அறவிட நடவடிக்கை
எடுக்க வேண்டும்.

2025 ஆண்டின் போது அறவிட நடவடிக்கை
அறவிட நடவடிக்கை
எடுக்கப்படுதல்.
எடுக்க வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சட்டத்தினால் விதிக்கப்பட்டுள்ள பணிகளை மேற்கொள்ளல்

பிரதேச சபை அதிகார சட்டத்தின் 03 பிரிவின் கீழ் பொது மக்கள் சுகாதாரம், பொதுப் பயன்பாட்டு சேவைகள் மற்றும் பொதுப் பாதைகள் தொடர்பான விடயங்களை ஒழுங்குபடுத்தலும் கட்டுப்படுத்தலும், பொது மக்களின் நல்வாழ்வு, வசதி மற்றும் நலன்புரி ஆகிய சபையினால் நிறைவேற்றப்பட வேண்டியதாக இருந்த பணிகளை நிறைவேற்றுதல் தொடர்பில் அவதானிக்கப்பட்ட விடயங்கள் பின்வருமாறு

உப விதிகள்

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

பிரதேச சபை சட்டத்தின் 126 பிரிவின் கீழ் 30 பிரதான விடயங்கள் மேற்கொள்வதற்காக உப விதிகள் விதிக்கப்பட வேண்டிய போதும், 2024 திசெம்பர் 31 திகதி வரை 05 விடயங்களிற்காக மாத்திரம் உப விதிகள் விதிக்கப்பட்டிருந்தன.

கருத்து தெரிவிவக்கப்படவில்லை.

பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.2 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

(அ) சபை வருமானத்திற்கு எடுக்க முடியுமான ரூபா 199,605 பெறுமதியான 19 மீதிகளை வருமானத்திற்கு எடுக்காது பொது வைப்பு கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

எதிர்காலத்தில் சரி செய்ய நடவடிக்கை எடுப்பதென.

வருமானத்திற்கு எடுக்க முடியுமான கடந்தகால வைப்புகளை வருமானத்திற்கு எடுத்து தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(ஆ) 2023 ஆண்டில் சொத்துக்கள் கணிப்பீட்டின் மூலம் இனங்கணப்பட்டிருந்த 37 காணிகள் மற்றும் கட்டிட உருப்புகளின் பெறுமதியை மதிப்பிட்டு கணக்கீடு செய்திருக்கவில்லை.

2025 ஆண்டில் இறுதி கணக்குகள் தயாரிக்கும் போது சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதென.

குறித்த ஆதனங்களை மதிப்பிட்டு கணக்கீடு செய்ய வேண்டும்.

(இ) கூட்டுத்தொகை ரூபா 36,050,315 ஆன 02 கணக்கு விடயங்களிற்காக விரிவான அட்டவணைகள் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.

2025 இறுதி கணக்குகளை அட்டவணையுடன் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதென.

தொடர்புடைய கணக்குவிடயங்கள் தொடர்பாக விரிவான அட்டவணை தயாரிக்க வேண்டும்.

3.3 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

1988 பிரதேச சபை (நிதி மற்றும் நிர்வாக) விதி வியாபார பிரதேச சபை விதிகள் இலக்கம் ஐஐஐ அத்தியாயத்தின் 07(59) விண்ணப்பங்களை பிரகாரம் நடவடிக்கை பிரகாரம் ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் சபை சேர்த்தி எடுக்க வேண்டும். அதிகார எல்லையினுள் கணிப்பீடொன்றை அறிக்கையொன்றை மேற்கொண்டு கைத்தொழில் தொடர்பான சமர்ப்பிக்காத போதும் பட்டியல் ஒன்றை தயாரித்து மார்ச் 31 பில்லிடல் திகதியன்று செயலாளரிற்கு சமர்ப்பிக்க மேற்கொள்வதென. வேண்டிய போதும், மீளாய்வாண்டிற்காக அவ்வாறான கணிப்பீடொன்று மேற்கொண்டு இருக்கவில்லை.

3.4 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

15 ஆண்டு காலம் முதல் விளைவற்று உரிமையை தொடர்புடைய காணப்படும் கொள்கை மற்றும் சுவீகரித்திற்கொண்ட வண்டியின் உரிமையை திட்டங்களை செயற்படுத்துதல் பின்னர் விரைவில் சுவீகரித்திற்கொண்டு அமைச்சிலிருந்து கிடைத்திருந்த ரூபா பராதீனம் செய்ய பராதீனம் செய்ய 262,500 பெறுமதியான டெக்டர் ஒன்று நடவடிக்கை நடவடிக்கை எடுக்க மற்றும் டேலர் ஒன்றை எடுப்பதென. வேண்டும். சுவீகரித்திற்கொண்டு பராதீனம் செய்யப்பட்டிருக்கவில்லை.